

வங்கி பிணைப்பொறுப்பு முறி

வாடிக்கையாளர்களின் விரிவான பரப்பெல்லையில் இருக்கின்ற வியாபார ஒப்பந்தங்களுக்காக (Contracts) அவர்களின் செயலாற்றுகை மற்றும் செலுத்தீடுகள் பற்றிய சான்றிதழ் வங்கி பிணைப்பொறுப்பு முறி மூலம் வழங்கப்படுகின்றது. பிணைப்பொறுப்பு முறிகளை வழங்கும்போது கோரிக்கையின் அடிப்படையில் குறித்துரைக்கப்பட்ட ஒரு தொகை பணத்தைச் செலுத்துவதற்கு வங்கி பொறுப்புக்கு உட்படுகின்றது. எளிதான கோரிக்கையின் மீது செலுத்தீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமாக இருப்பதோடு அது சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து சுயாயதீனமாகின்றது.

வங்கி பிணைப்பொறுப்பு முறி வகைகள்

- சாதாரண பிணைப்பொறுப்பு முறி கடிதம்
- விலைகூறல் பிணைப்பொறுப்பு முறி
- செயலாற்றுகை பிணைப்பொறுப்பு முறி
- முற்பண பிணைப்பொறுப்பு முறி
- தக்கவைத்துக்கொள்ளும் பிணைப்பொறுப்பு முறி

விசேட பயன்கள்

- போட்டி ரீதியான தரகு வீதம்
- ஆகக் குறைந்த பத்திரங்கள்
- தளர்வான நிபந்தனைகள்

தகுதி

- எமது வங்கியில் அல்லது வேறு ஏதேனும் ஒரு வங்கியில் முழுமையாக 6 மாதங்கள் திருப்திகரமான முறையில் பேணப்படுகின்ற நடைமுறைக் கணக்கொன்றை வைத்திருக்கும் வாடிக்கையாளராக அல்லது ஆற்றல் வளமிக்க வாடிக்கையாளராக இருக்க வேண்டும்.
- முக்கியமாக வாடிக்கையாளரின் மீளச் செலுத்தும் ஆற்றலுக்கு உட்பட்டு வசதிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்
- பதிவு செய்யப்பட்ட வியாபாரமாக / ஒப்பந்தக்காரராக பதிவுசெய்திருக்க வேண்டும்

கட்டணங்கள், தரகு, வட்டி போன்றவை

- பிணையை அடிப்படையாகக் கொண்டு தரகு அறவிடப்படும்
- ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன் தயாரிப்பு கட்டணம்
- மதிப்பீட்டு கட்டணம் (ஏற்புடையதாக இருந்தால் மாத்திரம்)
- சட்ட கட்டணம் (ஏற்புடையதாக இருந்தால் மாத்திரம்)
- காப்புறுதி தவணைப் பணம் (ஏற்புடையதாக இருந்தால் மாத்திரம்)

விண்ணப்பிக்கும் முறை

- நாடு முழுவதும் அமைந்துள்ள அண்மித்த கிளைக்கு அல்லது சேவை நிலையத்திற்குப் பிரவேசித்து பிணைப்பொறுப்பு வசதிக்காக விண்ணப்பிக்க முடியும்

நியதிகளும் நிபந்தனைகளும்

- தற்போதைய வியாபார செயலாற்றுகை மற்றும் நிதியியல் மதிப்பீட்டுக்கு உட்பட்டு நிதி வசதிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
- நிதி வசதிகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளும்போது வங்கி ஏற்றுக்கொள்ளக் கூடிய பிணைப்பொறுப்புகளை வழங்குவதை, பொதுவாக வாடிக்கையாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது
- பிணைப்பொறுப்பு வசதிகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளும்போது உள்ளக கடப்பாடு மற்றும் கொடுகடன் தகவல் பணியக (CRIB) கடப்பாடு என்பவை பரிசோதிக்கப்படும்
- பிணைப்பொறுப்பு வசதிகள் சம்பந்தப்பட்ட தகவல்கள், நியதிகள் மற்றும் நிபந்தனைகள் என்பவை காலத்திற்கு உரியதாக மாற்றத்திற்கு உள்ளாகும். ஆகவே, புதிய தகவல்கள், நியதிகள் மற்றும் நிபந்தனைகள் என்பவை பற்றி அறிந்துகொள்ளுவதற்காக அருகில் உள்ள கிளையுடன் தொடர்புகொள்ளுவது பொருத்தமானதாகும்.

முறைப்பாடுகளைக் கையாளும் நடவடிக்கைமுறை

- வாடிக்கையாளர்களுக்கு info@peoplesbank.lkஇன் ஊடாக முறைப்பாடுகளை எமக்கு அனுப்ப முடியும்
- குறித்த கிளை, பிராந்திய தலைமை அலுவலகம் அல்லது தலைமை அலுவலகம் என்பவற்றிற்கு எழுத்துமூல கோரிக்கையை முன்வைக்க முடியும்
- குறித்த கிளை, பிராந்திய தலைமை அலுவலகம் அல்லது தலைமை அலுவலகம் என்பவற்றை அழைப்பதன் மூலமும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்

மேலதிக தகவல்கள்

- அழைப்பு நிலையம் - 1961
- தலைமை அலுவலகம் - 0112481481